



தொழுகையின் ஸுன்னத்துகள் 22 (سنن الصلاة)

இவை சொல், செயல்கள் ஆகிய இரு வகைகளைச் சார்ந்தவை இவை குறித்து ஏராளமான நாயக மொழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றில் 22 ஸுன்னத்துகளை ஹதீதுகளின் ஒளியில் கீழே காண்போம்.

சொல்லைச் சார்ந்தவை (أقوال) :-

1. தொழுகையை துஆவினால் துவங்குவது (الاستغناء)

(1. வஜ்ஜஹ்த்து 2. அல்லாஹும்ம பாஇத் பய்னீ வபய்ன கதாயாய கமாபாஅத்த பய்னல் மஷ்ரிகி வல் மஃக்ரிப்)

போன்ற துஆக்களால் துவங்குவது)

2. அலுது (தஅவ்வுது) ஓதுவது.

3. பிஸ்மி (பஸ்மலா) ஓதுவது.

4. ஆமீன் சொல்வது.

5. தொழுகையின் முதலிரண்டு ரகஅத்துகளில் சூரா ஃபாத்திஹாவுக்குப்பிறகு ஏதேனும் தெரிந்த சூராவை அல்லது மூன்று வசனங்களுக்குக் குறையாது ஓதுவது.

6. இஃதிதாலில் “ரப்பனா லக்கல் ஹம்து” என்று ஓதிய பிறகு

“மில் அஸ்ஸமாவாத்தி வமில்அல் அர்ளி வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது

ءب ءب من شء ما ءمل ءل الارض وءل السماوات وءل ءل ءل (ءل ءل) என்று ஓதுவது

7. குனூத்: இதற்கு பனிதல் இறைஞ்சுதல் என்று பொருள். “பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபுஹுத் தொழுகையில் இரண்டாவது ரகஅத்தின் ருகூஉலிருந்து நிமிர்ந்தால் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: ஹாகிம்)

“பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இறுதிவரை சுபுஹுத் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்”

அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: பைஹகி)

8. ருகூவு, ஸுஜூதுகளில் ஓதும் துஆக்களை ஒன்றுக்கு அதிகமாக ஓதுவது.

9. இரு ஸுஜூதுகளுக்கிடையே உட்காரும் போது “ரப்பிஹஃபிர்ரஹீ” என ஓதும் துஆவை ஒரு தடவைக்கு அதிகமாக ஓதுவது.

10. அத்தஹிய்யாத்தின் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அதைப் போல நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத் (ஸலாத் வத்தப்ரீக்) சொல்லுவது.

11. இதன்பிறகு, அத்தஹிய்யாத்தில் அல்லாஹும்ம இன்னீ அலுது பிக்க மின் அதாபிஜஹன்னம், வமின் அதாபில் கப்ரி, வமின் ஃபித்னத்தில் மஹ்யாய வல்மமாத்தி, வமின் ஃபித்னத்தில் மஸீஹித்தஜ்ஜால் என்பதை ஓதுவது.

(முஸ்லிம்)

قال رسول الله صلى الله عليه وسلم إذا تشهد أحدكم فليستعذ بالله من أربع يقول اللهم اني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال (صحيح مسلم)

عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يقول: اللهم اني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسيح الدجال (سنن النسائي) قال الشيخ الألباني :

(ஆதாரம்: நஸயி)

“பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் உங்களில் ஒருவர் கடைசி (அத்தஹிய்யாத்தை) முடித்த பின்னர், 1. நரக வேதனை, 2. கப்ருடைய வேதனை, 3. வாழ்விலும் மரணத்திலும் சோதனை, 4. தஜ்ஜாலுடைய தொல்லை ஆகிய நான்கை விட்டும் பாதுகாப்புத் தேடவேண்டும்”.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாலுது, இப்னுமாஜா)

12. அத்தஹிய்யாத்தில் இதைவிட அதிகமாக விரும்பிய துஆக்களை ஒதுவது. அத்தஹிய்யாத்தை ஒதி முடித்ததும் ஸலாம் கொடுக்குமுன் விரும்பிய துஆக்களை ஒதிக்கொள்ளலாம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: **ثم يتخير من الدعاء أعجبه إليه فيدعوه**: 'இதன் பிறகு உங்களுக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் துஆச் செய்யுங்கள்'. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்லூது (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம் புகாரி-835)

செயலைச் சார்ந்தவை (٥ افعال):-

13. தக்பீர் தஹ்ரீமாவின் போது கை விரல்களை விரித்த நிலையில் பெருவிரல் செவிச் சோனைக்கும் கலிமா விரல் செவிமடலுக்கும் நேராக வரும் அளவு இரு கைகளையும் உயர்த்த வேண்டும். தக்பீரை சொல்லி முடிக்கும்பொழுது இரு கைகளையும் தாழ்த்தி தாழ்த்தும் கைரம்களை நெஞ்சிற்குக் கீழே தொப்புழளுக்கு மேலே வைத்து வலது கை விரல்களினால் இடது கணுக்கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

14. அடுத்து ருகூவின் போதும், ருகூவிலிருந்து உயரும் போதும், முதல் அத்தஹிய்யாத்திலிருந்து மூன்றாவது ரகஅத்துக்கு உயரும்போதும் இருகைகளையும் உயர்த்துவது.

15. பெருவிரல் செவிச் சோனைக்கும் கலிமா விரல் செவிமடலுக்கும் நேராக வரும் அளவு இரு கைகளையும் உயர்த்த வேண்டும். இரு கைகளையும் தாழ்த்தி தாழ்த்தும் கைரம்களை நெஞ்சிற்குக் கீழே தொப்புழளுக்கு மேலே வைத்து வலது கை விரல்களினால் இடது கணுக்கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

16. நிலையிலும், ருகூவின்போதும் ஸுஜூது செய்யும் இடத்தைப் பார்ப்பது.

17. ருகூவில் முதுகை நேராக வைத்து தலையை அதற்கு சமமாக ஆக்கி இருகைகளையும் இரு முட்டுக்கால்களின் மீது வைப்பது.

18. ஸஜ்தா செய்யும் போது நெற்றி இரு உள்ளங்கைகள் இரு முட்டம்காள் இரு உள்ளங்காளின் விரல்கள் ஆகிய ஏழு உறுப்புகளில் ஒவ்வொன்றினுடைய சில பகுதிகளையாவது தரையில் பதித்தல் வேண்டும். இவைகளோடு மூக்கையும் சேர்த்து வைப்பது ஸுன்னத்தேயாகும்.

கைகளும் விலாப்பக்கத்தில் ஒட்டாமலும், ஒரே அடியாக விரிக்காமலும், இரு முழங்கைகளும்

தரையில் படாதவாறும், வயிறுதொடைகளை விட்டும் விலகி ஒன்றையொன்று ஒட்டாமலும், தொடைகள் கெண்டைக்காலை விட்டும் விலகியும் இருப்பது.

19. இரு ஸுஜூதுகளிலிருந்து அமரும் போதும் முதல் அத்தஹிய்யாத்தில் உட்காரும் போதும் இடது கால் பாதத்தை விரித்து வலது காலை நீட்டி வைத்து இடது பாதத்தின் மீது உட்காரவேண்டும்.

20. இரண்டாவது அத்தஹிய்யாத்தில் இடது காலை வெளியே நீட்டி வலது காலை நேராக நீட்டி வைத்து புட்டத்தை தரையில் வைத்து அமரவேண்டும்.

22. முதல் அத்தஹிய்யாத்திலும், இரண்டாவது அத்தஹிய்யாத்திலும் இறுதி வரை ஆட்காட்டி விரலை நீட்டியும் இருத்தல்.



www.bathusha.com
Tamil Islamic Online Radio 24h

உண்மையும் நன்மையும் உன்னிலும் என்னிலும் உண்டாகட்டும்
AL ALIM S.A.M.SEYED JAHAN MOWLANA HUSAINY JALALIY
BATHUSHA.COM